

உடனடி வெளியீட்டுக்காக

## ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் புதுமை படைக்கும் மாவட்டத்திற்குள் தொடர்ந்து முதலீட்டைப் புகுத்தி வளர்ச்சியை உந்தி வருகிறது

*\$55 மில்லியனுக்கும் அதிகமான தொகை புதுமை படைக்கும் மாவட்ட வளர்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அளிக்க உறுதிகொடுக்கப்பட்டுள்ளது*

ப்ராம்ப்ட்டன் , ON (அக்டோபர் 14, 2021) – ப்ராம்ப்ட்டன் நகரம் புதுமை படைத்தல் மற்றும் தொழில்முனைதலுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் தனது டவுண்டவுன் பகுதியின் பொருளாதார திறனுக்கு புது சக்தியூட்டி அதனை வெளிக்கொண்டுவருவதை தொடர்ந்து செய்து வருகிறது: அதுவே ப்ராம்ப்ட்டன் புதுமை மாவட்டம் ஆகும். 2019 இல் போடப்பட்ட ஒப்பந்தங்களுடன், நகரம் தனது புதுமை படைக்கும் மாவட்டத்தில் சுமார் \$ 20.5 மில்லியன் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது, மேலும் தோராயமாக \$ 55.2 மில்லியன் முதலீடானது புதுமை படைக்கும் மாவட்டம் உருவாக்கும் பங்களிகளால் பெறப்பட்டுள்ளது.

2019 முதல் 2021 வரை, ஆறு புதிய பங்களிகள் புதுமை படைக்கும் மாவட்டத்தில் தங்கள் இருப்பை நிலைநாட்டியுள்ளனர். புதுமை படைக்கும் மாவட்டத்தில் பங்குதாரர்களாக தொழில் முனைவோர், தொழில் துவங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளைச் செய்வோர், பள்ளிக்கல்விக்கு அடுத்த நிலைப் பயிற்சி, மற்றும் ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையம், பிஹைவ் (BHive ) ப்ராம்ப்ட்டன், ரையர்ஸன் தலைமையிலான வென்ச்சர் ஸோன் (Venture Zone), ஆல்ட்டிட்யூட் ஆக்ஸிலரேட்டர் (Altitude Accelerator), ஃபௌண்டர் இன்ஸ்டிடியூட் (Founder Institute), அல்கோமா பல்கலைக்கழகம் (Algoma University), மற்றும் ரோஜர்ஸ் சைபர்செக்யூர் கேட்டலிஸ்ட் ஹெட்குவார்ட்டர்ஸ் அண்ட் ஆக்ஸிலரேட்டர் (Rogers Cybersecure Catalyst Headquarters and Accelerator) ஆகியவை அடக்கம்; மற்றும், புதுமை படைக்கும் மாவட்டத்தை உருவாக்குவதில் ஷெரிடான் எட்ஜ் (Sheridan Edge), ப்ராம்ப்ட்டன் வர்த்தக கழகம் ( Brampton Board of Trade) மற்றும் டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் BIA (Downtown Brampton BIA) ஆகிய அமைப்புகளும் முக்கிய பங்களிகள் ஆவர்.

நகரசபையின் காலத்திற்குள்ளாக முடிக்கப்பட வேண்டிய முன்னுரிமை கொண்ட விஷயங்களில், இந்த மாற்றம் காணும் முனைப்புகள் கட்டமைப்பு செய்து மற்றும், அதன் போக்கில் மேற்கொள்ளப்பட்டு, சமுதாயங்களை உருவாக்கி, உட்பொதிந்துள்ள சக்தியை வெளிக்கொணர்ந்து, ப்ராம்ப்ட்டன் நகரின் தனித்தன்மையை புதுமை படைக்கும் பகுதியில் தனித்தோங்கி நிற்கச் செய்யும்.

கோவிட் -19 தொற்றுக் காலம் முழுவதுமாக, நகரம் தொடர்ந்து டவுண்டவுன் முதலீட்டைத் தூண்டி வருகிறது மற்றும் ப்ராம்ப்ட்டனின் மையத்தில் புதிய முன்னேற்றங்களை மேம்படுத்துகிறது. நகரத்தின் புதுமை படைக்கும் மாவட்டத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியானது அதன் [பொருளாதார மீட்பு மூலோபாயத்தின்](#) ஒரு முக்கிய பகுதியாகும்; மேலும் சைபர் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொடர்ச்சியான வளர்ச்சிக்குத் தயாராக உள்ள துறைகளை மையமாகக் கொண்டு தொற்றுநோயின் தாக்கங்களிலிருந்து விடுபட்டு நகரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல உதவும்.

புதுமை படைக்கும் மாவட்டம் பற்றி மேலும் அறிய, வருகை

தரவும்: [www.bramptoninnovationdistrict.com](http://www.bramptoninnovationdistrict.com) அல்லது இந்த புதுமை படைக்கும் சூழல் கட்டமைப்பின் தாக்கங்களை எடுத்துக் காட்டும்படியான நகர நிர்வாகம் வழங்குகின்ற [வீடியோவைக்](#) காணவும்.

### சில கூற்றுக்கள் - விரைவான பார்வை

- நகரம் மற்றும் புதுமை படைக்கும் மாவட்ட பங்காளிகள் 3,288 அமர்வுகள், பட்டறைகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்; இது புதுமை படைக்கும் மாவட்டத்தில் புதுமை படைத்தல், தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைதல் ஆகியவற்றை ஊக்கப்படுத்தியும் வளர்த்தும் வருகிறது. இந்த அமர்வுகளில் ஒருவருக்கு -ஒருவர் என்ற முறையிலான வணிக கலந்தாலோசனைகள், பயிற்சிகள், தொடக்கநிலையில் இருக்கும் தொழில்களுக்கான பட்டறைகள் மற்றும் சைபர் பாதுகாப்பு பற்றிய போதனை செய்யும் பிரச்சாரங்கள் இருந்தன மற்றும் 12,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- புதுமை படைக்கும் மாவட்ட பங்காளிகள் டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் பகுதியில் தனித்திறன் கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர் மற்றும் இன்றுவரை 49 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். மே 2021 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, பீஹைவ் ப்ராம்ப்ட்டன் (BHive Brampton) அமைப்பானது 73 சர்வதேச தொடக்க நிலை தொழில் அமைப்புக்களை ஈடுபடுத்தியுள்ளது; மேலும் 14 சர்வதேச தொடக்க நிலை தொழில் அமைப்புக்களை தங்கள் திட்டத்தில் ஏற்றுக்கொண்டது.
- ஜூலை மாதத்தில், நகர நிர்வாகமானது தனதுபுதுமை படைப்புக்கான உருமாற்ற ரீதியான மையம் அமைக்க புதுமை படைக்கும் வடிவமைப்பாளராக டயமண்ட் ஷ்மிட்டை (Diamond Schmitt) தேர்ந்தெடுத்ததாக அறிவித்தது. இந்த சிஎஃப்ஐ (CFI) ப்ராம்ப்ட்டனின் டவுண்டவுனில் மையமாக அமைந்துள்ளது மற்றும் அல்கோமா பல்கலைக்கழகம், ரையர்ஸன் பல்கலைக்கழகம் மற்றும் கெல்ஃப்-ஹம்பர் பல்கலைக்கழகம் போன்ற தற்போதைய மற்றும் எதிர்கால பள்ளிக்கல்விக்கு அடுத்த நிலைக் கல்வி நிறுவனங்கள் இருப்பதை ஆதரிக்கும். இது ஒரு புதிய மைய நூலகத்தை வழங்கும் ஒரு கூட்டு இடமாக இருக்கும் மற்றும் பள்ளிக்கல்விக்கு அடுத்த நிலைக் கல்வி நிறுவனங்களை உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொடக்க நிலை தொழில்நிறுவனங்களுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மற்றும் எதிர்காலத்தில்

திறமையான வேலைகளுக்கு ப்ராம்பட்டனின் பணியாளர்களை கொண்டு சேர்க்க உதவும்.

டவுண்டவுன் ப்ராம்பட்டன் GO ரயில் நிலையத்திலிருந்து நகரத்திற்குள் வந்து செல்லும் ரயில் பயணிகளுக்கான நுழைவாயில் மற்றும் அடையாள கட்டமைப்பாக இது இருக்கும்.

- ரோஜர்ஸ் சைபர்செக்யூர் கேட்டலிஸ்ட் (Rogers Cybersecure Catalyst )க்கு, எதிர்கால திறன் மைய நிகழ்ச்சித் திட்டத்திற்காக கனடா வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பு மூலமாக \$ 1.9 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பரவலானவர்கள் கற்றுக்கொள்ளவும், பயிற்சித் திட்டங்கள் பலதரப்பட்ட பொதுமக்களுக்கு எப்படி சென்றடையச் செய்வது என்பதற்கான ஆராய்ச்சிக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

### அறிஞர் கூற்றுக்கள்

ப்ராம்பட்டன் ஒரு பரவசமுட்டும் உருமாற்றத்தின் ஊடாக உள்ளது, மேலும் எங்கள் கூட்டாளர்களுடன் சேர்ந்து, எங்கள் புதுமை படைக்கும் மாவட்டத்தை ஒரு பெரிய கல்வி மற்றும் புதுமை படைப்பு மையமாக உருவாக்கத் தேவையான கட்டுமானத் தொகுதிகளை அமைக்கிறோம். COVID-19 தொற்றுநோயின் இந்த அடுத்த கட்டத்தை நோக்கி நாங்கள் தொடர்ந்து நகரும்போது, நாங்கள் ஒரு சுறுசுறுப்பான தொடக்கநிலை தொழில் சமூகத்தை ஊக்குவிக்கிறோம், உள்ளூர் திறமைகளை வளர்க்கிறோம் மற்றும் தொழில்முனைவோரை ஆதரிக்கிறோம்; எங்கள் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான பொருளாதார மீட்சியை முன்னெடுத்துச் செல்கிறோம். ப்ராம்பட்டன் உண்மையிலேயே புதுமை படைப்பில் உலகளாவிய முன்னணி நகரமாக வளர்ந்து வருகிறது.

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

"எங்கள் புதுமை படைக்கும் மாவட்டத்தின் தொடர்ச்சியான பரிணாமவளர்ச்சியானது, நகரத்தின் பொருளாதார மீட்பு மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்; மேலும், எங்கள் கூட்டாளர்களுடன் சேர்ந்து, நாங்கள் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கங்களிலிருந்து விடுபட்டு முன்னேறும்போது, எங்கள் புதுமை படைக்கும் மையத்தில் முதலீட்டை உண்டாக்குகிறோம். புத்தாக்கத்திற்கான எங்கள் மாற்றம் உண்டாக்கும் மையத்துடன் சேர்ந்து முன்னேறுவதன் மூலமும், ப்ராம்பட்டனை ஒரு புதுமை படைக்கும் மற்றும் தொழில் முனைவோர் மையமாக நிறுவுவதன் மூலமும், ப்ராம்பட்டன் நகரத்தின் வளர்ச்சியை நாங்கள் ஊக்குவிக்கிறோம்; இது எங்கள் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் பயனளிக்கும்.

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைவர், பொருளாதார மேம்பாடு, ப்ராம்பட்டன் நகரம்

"நாங்கள் எங்கள் டவுண்டவுன் பகுதிக்கு மறுசக்தியூட்டுகிறோம் மற்றும் அதன் உட்பொதிந்த திறனை வெளிக்கொண்டு வருகிறோம் மற்றும், எங்கள் குடியிருப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பயனளிக்கும் வகையில் எங்கள் புதுமை படைக்கும் மாவட்டத்தில் முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு முழுமையான சமூகங்களை உருவாக்குகிறோம். ப்ராம்ப்ட்டன் என்றால் வியாபாரம்தான், மற்றும் எங்கள் மதிப்புமிக்க புதுமை படைக்கும் மாவட்டத்தின் பங்களிகளுடன் சேர்ந்து, நாங்கள் எங்கள் நகரத்தின் மையத்தில் ஒரு உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் புதுமை படைப்பு மையத்தை உருவாக்குகிறோம்.

- பால் விசெண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; துணைத் தலைவர், பொருளாதார மேம்பாடு மற்றும் கலாச்சாரத்துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்"

"ப்ராம்ப்ட்டன் நகரம் எங்கள் முழு சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில் எங்கள் நகரத்தை கல்வி மற்றும் புதுமை படைப்புக்கு ஒரு கூடுமிடமாக வளர்ப்பதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. கனடாவின் புதுமை படைக்கும் முற்றத்தில் அமைந்தபடி, மதிப்புமிக்க கூட்டுப்பணி மற்றும் திறமையான மற்றும் பலதரப்பட்ட திறமை கூட்டுதல் ஆகியவற்றைக் கொண்டபடி, நாங்கள் எங்கள் டவுண்டவுனில் இருக்கும் உட்பொதிவினை வெளிக்கொணர்ந்து, குடியிருப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் வணிகங்கள் செழித்து வளர, ஒரு புதுமை படைக்கும் மாவட்டத்தை உருவாக்குகிறோம்.

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்"

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுதிரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)